

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இலங்கை ஊக்குபதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான முகவராண்மையின் (“முகவராண்மை”) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீடு கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் மற்றும் 2013 இன் 33 ஆம் இலக்க விளையாட்டுகளில் ஈடுபடும் போது ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சமவாய் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

முகவராண்மையின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் இலங்கை பொதுத்துறைக் கணக்கீடு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீடு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, முகவராண்மையின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

முகவராண்மையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் முகவராண்மையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஓட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி முகவராண்மையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு முகவராண்மைக்குள்ள உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் கருதினால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் முகவராண்மையின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பினிவருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடப்பர்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது முகவராண்மையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது முகவராண்மையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதானவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 செலுத்த வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2024 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியாக ரூபா 472,916 தொகையான மீதியொன்று 2020 ஆம் ஆண்டு முதல் செலுத்த வேண்டியதாக காணப்பட்டதுடன், அதனை தீர்ப்பதற்கு அல்லது செலுத்துவதற்கு உள்ள கடப்பாட்டினை ஆராய்ந்து அதற்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இதுவரையிலும் அந்தப் பணத்தை விடுவிப்பதற்கு கோரிக்கை மேற்கொள்ளப்படவில்லை.	செலுத்த வேண்டிய பணத்தை துரிதமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்கமுடைய பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் மூலம் வெளியிடப்பட்ட அரசிற்கு சொந்தமான முயற்சிகளுக்கான செயல்வழி கையேட்டின் 3.4 (viii) ஆம் பிரிவு	பதவி வெற்றிடங்கள் ஏற்படும் போது பதவியில் பதிற்கடமைக்காக நிச்சயமற்ற காலப்பகுதிக்காக பதிற்கடமை அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படக்கூடாத போதிலும், முகவராண்மையால்	இந்த நியமனம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள பதிற்கடமை நியமனம் என்பதால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முகவராண்மைக்கு இந்த உத்தியோகத்தரை சேவையிலிருந்து அகற்றுவதற்கு இயலுமை	சுற்றறிக்கை அறிவுரைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும்.

பணிப்பாளராக
(அமுல்படுத்துதல்
மற்றும்
நடைமுறைப்படுத்துதல்)
2023 பெப்ரவரி 28 ஆம்
ஆம் திகதி முதல் ஒரு
குறிப்பிட்ட
காலப்பகுதியினை
குறிப்பிடாது பதிற்கடமை
நியமனம்
வழங்கப்பட்டிருந்தது.
அதற்காக 2025 ஜூலை
மாதம் வரையிலும் ரூபா
568,733 தொகையான
பதிற்கடமை படிகள்
செலுத்தப்பட்டிருந்தன.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு பெறுபேறு ரூபா 4,922,652 ஆன மிகையாக காணப்பட்டதுடன், அதற்கொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 5,168,343 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 245,691 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு ஏனைய வருமானங்கள் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் பிரதான வருமான மற்றும் செலவின விடயங்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு அதிகரிப்பு அல்லது குறைவின் சதவீதம் மதிப்பீடு செய்யப்பட்டு பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

விபரம்	2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் பெறுமதி ரூபா	2023 திசெம்பர் 31 ஆந் திகதியில் பெறுமதி ரூபா	விலகல் சாதகமான/ பாதகமான	சதவீதம் %
வருமானம்				
திறைசேரி மானியங்கள்	101,228,533	106,599,634	(5,371,101)	5
ஊக்குப்பதார்த்த பரிசோதனை வருமானம்	3,360,805	2,939,478	421,327	14
ஏனைய வருமானங்கள்	1,561,847	2,228,865	(667,018)	30
செலவினங்கள்				
ஆளணி வேதனம்	18,998,386	17,123,440	(1,874,946)	11
பெறுமானத்தேய்வு மற்றும் ஏனைய செலவினம்	63,891,436	74,331,892	10,440,456	14
ஊக்குப்பதார்த்த பரிசோதனை செலவினம்	18,338,711	15,144,302	(3,194,409)	21

கடந்த வருடத்திற்கு ஒப்பாக ஒட்டுமொத்த வருமானம் ரூபா 5,306,791 இனால் அல்லது 5 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததுடன், ஒட்டுமொத்த வருமானம் ரூபா 5,371,101 இனால் வீழ்ச்சியடைந்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 நிதியங்களின் குறைப்பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
முகவராண்மையால் மீளாய்வாண்டினுள் தர்க்க ரீதியான அடிப்படை மற்றும் அத்தியாவசியமான எதிர்வுகூறலொன்றினை மேற்கொள்ளாது 12 மூலதன பணிகளை நிறைவேற்றுவதற்காக ரூபா 64 மில்லியன் நிதி ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவற்றுள் ரூபா 28.40 மில்லியனுக்கு சமனான 44 சதவீதம் குறைப்பயன்பாட்டுடன் காணப்பட்டது.	மீளாய்வாண்டிற்கான 12 மூலதன செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக நிறுவனத்தினால் ரூபா 64 மில்லியன் நிதி ஏற்பாட்டுக்கான கோரிக்கைகள் 2023 ஆம் ஆண்டுக்காக திட்டமிடப்பட்ட பணிகள் மற்றும் எதிர்வு கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.	தர்க்க ரீதியான அடிப்படை மற்றும் அத்தியாவசியமான எதிர்வு கூறல் மேற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

3.2 செயற்திட்ட அல்லது மூலதனப் பணிகளிலான தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
முகவராண்மைக்கு சொந்தமாக காணப்படாத மற்றும் சட்ட ரீதியாக சுவீகரிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத காணியொன்றில் தலைமை அலுவலகத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2016 ஆம் ஆண்டில் ரூபா 101.96 மில்லியனுக்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஒப்பந்தத்தின் பணிகள் 2017 ஏப்ரல் 26 ஆம் திகதி நிறைவு செய்யப்பட வேண்டியதாக காணப்பட்டது. அவ்வாறான போதிலும், ஒப்பந்தத்திற்கு உரிய ஆரம்ப மதிப்பீட்டினை துல்லியமாகவும் உரிய கற்கையொன்றினை மேற்கொண்டு தயாரிக்காத காரணத்தால் ஒப்பந்தத்தினை நிறைவு செய்யும் போது ஆரம்ப மதிப்பீட்டின் 61 சதவீதம் அதாவது ரூபா 62.07 மில்லியன் அதிகரிப்பொன்று இடம்பெற்றிருந்தது. அவ்வாறு ஒப்பந்த தொகை அதிகரித்தமையின்	முகவராண்மை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியானது முகவராண்மைக்கு சட்டரீதியாக சுவீகரிக்கப்படாத சுகததாச தேசிய விளையாட்டு கட்டிடத் தொகுதி அதிகாரசபைக்கு உரித்துடையதாக காணப்பட்ட போதிலும், அந்த அதிகாரசபையினால் அந்த நிர்மாணங்களை மேற்கொள்ளப்படுவதாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.	தலைமை அலுவலகம் அமைந்துள்ள காணி சட்டரீதியாக சுவீகரிக்கப்பட வேண்டியதுடன், ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
	நிலுவை மதியுரை கட்டணங்களை சட்டரீதியான செல்லுபடியான மற்றும் செலுத்த வேண்டியதாக விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கருத்திற்கொள்ளப்பட்ட காரணத்தால் நிலுவை கட்டணங்களில் இருந்து 50 சதவீதம் மாத்திரம் கொடுப்பனவு	

அடிப்படையில் ஒப்பந்தத்தினை
பூர்த்தி செய்யும் காலம் 22
மாதங்களால் நீடிக்கப்பட்ட
காரணத்தால் மதியுரையாளராக
செயற்பட்ட மத்திய
பொறியியல் உசாத்துணை
பணியகத்திற்கு ரூபா 4.55
மில்லியன் தொகையை
மேலதிகமாக செலுத்துவதற்கு
நேர்ந்திருந்தது.

மேற்கொள்ளப்பட்டது.